திரு. ஆர். டி. கோபாலன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஓடைப்பட்டியில் மருத்துவ மனை கட்டுவதற்கு கிராம மக்கள் நிலம் நன்கொடையாகக் கொடுத்தார்களா ? அப்படிக் கொடுத்து இருந்தால் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை அறிவிக்க இயலுமா ?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே : பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது அங்கே நிலம் கொடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனுடைய விரிவான நிலை இன்னும் புரியவில்லை. இருந்தாலும், அதற்குக் காத்துக் கொண்டு இருக்காமல், நாம் அங்கே ஒரு ஆரம்பச் சுகாதார நிலையத்தை ஆரம்பிக்க முடிவு எடுத்து இருக்கிறோம்.

மருத்துவ மனைகளில் பென்சிலின் மருந்தினை உபயோகித்தல்.

*** வினா எண் 918 திரு. அ. புருஷோத்தமன் :** மாண்புமிகு மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மருத்துவமனைகளில் பென்சிலின் ஊசி போடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா ?

(ஆ) ஆம் எனில், நிறுத்துவதற்கு என்ன காரணம் ?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே : (அ) குறைக்கப்பட்டு இருக்கிறது.

(ஆ) இவ் வினா எழவில்லை.

திரு. ப. பொன்னுரங்கம் : பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். அண்மையில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். சென்னையில் உள்ள கஸ்தூரிபா காந்தி ஆஸ்பிடலில் ஒரு 16 வயது பெண் செப்ட்ரோ பென்சிலின் ஊசி போட்டதால் இறந்துவிட்டார் என்று அரசாங்கமே கூட ஒரு உத்தரவு போட்டுள்ளதாகக் கேள்விப்படுகிறேன். அதாவது, அவுட்-பேஷன்ட்டுகளுக்கு செப்ட்ரோ பென்சிலின் போடக் கூடாது என்று. அப்படி அரசாங்க உத்தரவையும் மீறி அரசாங்க மருத்துவ மனைகளில் இந்த ஊசியைப் போடுகின்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? அப்படி ஒரு அரசாங்க ஆணை உண்டா என்பதையும் அறிவிக்க விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே : பேரவைத் தலைவர் அவர்களே, கஸ்தூரிபா காந்தி ஆஸ்பிடலில் ஒரு பெண் சாந்தி—என்ற பெயருடைய பெண் இறந்தார் என்பது உண்மை. அதிலே என்ன பிரச்னை என்றால், பென்சிலின்

1981 ஏப்ரல் 28]

ஊசி போடக் கூடாது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அப்படி ஒரு ஆணை போடுவோம் என்று சொன்னால், சில நேரங்களில் மற்ற மருந்து களுக்கு ரெசிஸ்ட் ஆகாமல் இருப்பவர்களுக்கு இந்த மருந்து போட்டு பிழைக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட முடியாது. அவர்கள் உயிரிழக்க நேரிடும். ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, தேவைப்பட்டால்தான் போட வேண்டும் என்று சொல்லியிருக் கிறோம்.

திரு. எஸ். ஆண்டித்தேவர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொல்கிறபோது பென்சிலின் ஊசி போடக் கூடாது என்று முழுமையாகத் தடை செய்யப்படவில்லை என்றும், எச்சரிக்கையாக தேவைப்பட்டால்தான் போட வேண்டும் என்று உத்தரவு போட்டு இருப்பதாகச் சொன்னார்கள். பென்சிலின் ஊசியைப் போடுவதற் கான எச்சரிக்கையைக் கடைபிடிக்காத காரணத்தால் பலர் இறந்து இருக்கி றார்கள். அப்படி எச்சரிக்கை இல்லாமல் அந்த ஊசியைப் போட்டு, அதன் காரணமாக இறப்புக்குக் காரணமாக இருந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது? அதை எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பொறுத்து, அங்கே இருக்கும் மருத்துவ அதிகாரிதான் அந்த ஊசியைப் போட வேண்டும், செவிலியர்கள் அதைப் போடக் கூடாது என்ற உத்தரவையும் அரசு பிறப்பிக்குமா?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே : தலைவரவர்களே, ஊசி போடு வதைப் பொறுத்தவரையில் செவிலியர்கள்தான் மருத்துவமனைகளில் போடு கிறார்கள். டாக்டர்கள் போடுவதில்லை. நான் எச்சரிக்கையாக என்று சொன்னது 'ரீ ஆக்ஷன்' வரக்கூடிய நோயாளியா என்பதைப் பார்த்து அதன் பிறகு ஊசி போட வேண்டும் என்பதுதான். இந்தக் குறிப்பிட்ட நோயாளியைப் பொறுத்தமட்டில் அவர் ஏற்கெனவே பென்சிலின் போட்டு பழக்கப்பட்ட நோயாளி என்பதால் 'டெஸ்ட் ஊசி' போட்டுப் பார்க்காமல் போட்டிருக்கிறார்கள். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் எங்காவது ஒன்றிரண்டு நோயாளிகள் இறந்துவிடுகின்ற துர்பாக்கியமான நிலைமை இருக்கிறது. ஆனால் ஒரு நோயாளி பென்சிலின் போட்டு இறந்துவிட்டார் என்றால் அது பத்திரிகையில் பெரிய விளம்பரமாக வருகிறது. அதே நேரத்தில் பென்சிலின் இல்லாமல் ஒரு நோயாளி இறந்து விட்டால் அது பத்திரிகையில் வருவதில்லை, விளம்பரம் கிடைப்பதில்லை. ஆகையால் நாம் எச்சரிக்கையாக, ரீ ஆக்ஷன் வருகிறதா என்பதைப் பார்த்து, ஊசி போட வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம்.

[1981 ஏப்ரல் 28

திரு. பெ. சு. திருவேங்கடம் : தலைவரவர்களே, இந்த பென்சிலின் ஊசியை அரசாங்க மருத்துவ மனைகளில் போடுவதை விட்டுவிட்டு, அரசாங்க அனுமதி இல்லாமல் கிராமங்களில் டாக்டர் தொழிலில் ஈடுபட்டிருக்கிற பல்வேறு டாக்டர்கள் இந்த ஊசியைப் போடுவதினால் பலர் செத்துவிடுகிறார்கள். அது அரசாங்கத்தின் கவனத்திற்கு வரவில்லை என்றாலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு வருகிறது. இப்படி அனுமதி இல்லாமல் டாக்டர்கள் போடுவதைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க அரசாங்கம் வழிவகை செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே : தலைவரவர்களே, பலர் செத்து விடுகிறார்கள் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். பென்சிலின் ஊசி போடுவதினால் சிலருக்கு அனாபிலிஸ்டிக் ரீ ஆக்ஷன் வருகிறது. பி காம்பிளக்ஸ் போட்டால் கூட சிலருக்கு இந்த 'ஷாக்' வருகிறது. அது வேறு விஷயம். அன் ஆதரைஸ்ட் டாக்டர்ஸ்—தகுதி இல்லாத டாக்டர்கள் கிராமத்தில் பென்சிலின் ஊசி போடுவதைத் தடை செய்ய என்ன நடவடிக்கை என்பதுதான் அவர்களுடைய கேள்வி என்று கருதுகிறேன். அதற்கு அவர்கள் போட்டிருக்கிற பீடிகை மக்கள் மத்தியிலே பீதியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அப்படி யாரும் பென்சிலின் ஊசி போடுவதாகத் தெரியவில்லை. தகுதி பெற்றிருக்கிற பல டாக்டர்கள் போடுகிறார்கள். தகுதி இல்லாத டாக்டர்கள் பென்சிலின் மட்டுமல்ல, செப்டோமைசின், டொமைசின் போன்ற ஆண்டிபயாடிக் மெடிசின் எதுவாக இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே சொல்லி யிருக்கிறோம். அந்தத் தடை இருக்கிறது.

திரு. ரா. கு. பெருமாள் : தலைவரவர்களே, பென்சிலின் ஊசி தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் வருடத்திற்கு இரண்டு முறை பென்சிலின் ஊசி போட்டுக் கொண்டால் என் உடலில் இருக்கிற வியாதி எல்லாம் தீர்ந்துவிடுகிறது. ஆகையால் தடை செய்யக்கூடாது. ஆனால் செவிலியர்கள் ஊசி போடுவதற்குப் பதிலாக டெஸ்ட் செய்து, டாக்டர்களே ஊசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படுமா ?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே : தலைவரவர்களே, செவிலியர்களுக்கு ஊசி போட நல்லவகையில் ட்ரெயினிங் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், 'இன்ட்ராவீனஸ்' ஊசி போடுவதற்கு நான் கற்றுக்கொண்டதே இராயப்பேட்டை மருத்துவ மனையிலுள்ள செவிலியரிட மிருந்துதான். அவர்கள் அவ்வளவு நன்றாக கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

1981 ஏப்ரல் 28]

ஆகையால் செவிலியர்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தெரியாது என்று சொல்லுவது அவர்களுடைய பயிற்சியின் தரத்தைக் குறைப்பதாகும். டாக்டர்களே ஊசி போட வேண்டுமென்றால் நோயாளிகளைப் பார்த்து, பிரிஸ்கிரிப்ஷன் கொடுப்பதில் தடங்கல் ஏற்படும். நோயாளிகளைப் பார்த்து பிரஸ்கிரிப்ஷன் கொடுப்பது டாக்டர், மருந்து கொடுப்பது மருந்தாளுநர், ஊசி போடுவது செவிலியர். இந்த முறைதான் பல்லாண்டுக் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.

(முற்பகல் 9-40)

திரு. உ. சுப்பிரமணியன் : தலைவரவர்களே, தற்போது பென்சிலின் ஊசி போடுவது குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அதற்குக் காரணம் அதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகின்றது என்பதா? அல்லது இப்போது தயாரிக்கப்படுகின்ற பென்சிலின் மருந்தின் தரக்குறைவா? காரணம் என்ன?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே: தலைவர் அவர்களே, இந்த பென்சிலின் ஊசி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போகின்ற நேரத்தில் அனாபிலிஸ்டிக் ரிஆக்ஷன் வருகின்றது. ஆகவே டிஸ்கிரிமினேட்டட் ப்ரெஸ்கிரிப்ஷன் இல்லாமல் பென்சிலின் பயன்படுத்தப்படக் கூடாது என்று ஆணையிட்டு இருக்கிறோம். இதைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். ஏன் என்றால் எதற்கெடுத்தாலும் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகவே இதற்கென்று ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து இதனை செட்யூல்ட் ட்ரக்ஸ் 'எச்' குரூப்பிலே சேர்த்துவிட்டால் இந்தமாதிரி பிரச்சினைகள் வராது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசு மருத்துவ மனைகளுக்கென இந்திய மருந்தக நிறுவனத்திடமிருந்து வாங்கப்பெற்ற மருந்துகள்.

*** வினா எண் 919—திரு. எம். ஆறுமுகம் :** மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

தமிழ் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கென (IDPL) Indian Drugs and Pharmaceuticals Limited விடமிருந்து ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தொகைக்கு மருந்துகள் வாங்கப்படுகின்றன ?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே : 1979-80-ல் ரூபாய் 2,66,23,096 பெறுமான மருந்து பொருட்கள் இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் இடமிருந்து அரசு, மருத்துவமனைகளுக்காக வாங்கப்படுகிறது.